1973 ஆகஸ்ட் 11]

வங்கிகள் மூலம் கொடுக்கும்போது, அவர்கள் எதற்காகக் கேட்கிறார்கள், எந்த மாதிரியான தொழில் தொடங்குவதற்குக் கேட்கிறார்கள், ஏற்கெனவே அந்தத் தொழிலில் அனுபவம் அவர்களுக்கு இருக்கிறதா, கொடுக்கின்ற கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்று பரிசிலனை செய்து பார்த்து, குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கிறார்கள். அப்படி இருந்தாலும் சில நேரங்களில் தனிப்பட்டவர்களுக்குக் கொடுக்கும்போது அவர்கள் அந்தத் தொழிலைத் தொடங்காமலேயே இருந்துவிடுகிறார்கள். ஆகவே, 4, 5 பேர்களுக்கு சேர்த்துக் கொடுக்கலாமா என்ற ஒரு யோசனையும் இருக்கிறது. இந்த முறையிலே சிறு சிறு தொழில்கள் தொடங்க, வங்கிகள் மூலம் கடன் பெற அரசு உதவி செய்கிறது. ஆனால் எந்த வங்கியிலும் வட்டியில்லாமல் கடன் கொடுக்கமாட்டார்கள்.

Service Centres for fishing boats

* 79 *Q*.—THIRU N. DENNIS : Will the Hon. the Minister for Harijan Welfare be pleased to state—

(*a*) whether there is any proposal under the consideration of the Government to open service centres for fishing boats; and

(*b*) if so, the details thereof?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து (அ) & (இ): தென் ஆர்க்காடு மாவட்டம், கடலூரில் சறுக்குப் பாதையுடன் கூடிய தற்போதுள்ள பணி நிலையத்தில், மீன்பிடி விசைப் படகுகளுக்கு எல்லா வகையான பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளத் தேவையான யந்திரங்களுடன் அடிப்படைப் பணிக்களறி வசதிகள் ஏற்படுத்துவதன் மூலம் அந்தப் பணி நிலையத்தை 'ஏ' வகை பணி நிலையமாக மாற்றுவதற்கும், தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில், படகுகளுக்கான சிறு செப்பனிடு பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகளுடன் கூடிய 'பி' வகை பணி நிலையம் ஒன்றைப் புதிதாகத் தொடங்குவதற்குமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

திரு. என். டென்னிஸ் : தலைவரவர்களே, இத்தகையப் பணிமனை ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : இப்போது அமைக்கப்பட்டிருக்கின்ற ஏழு பணிமனைகளில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சலில் இருக்கிறது.

திரு. கே. எ. வகாப் : தலைவரவர்களே, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற பணி மனையைப்போல அங்கு மீனவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்ற நிலையம் இருக்கின்றதா? அப்படிப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால், அவர் களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறதா ?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : பயிற்சி நிலையம் இருக்கிறதா என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. பணிமனையைப் பற்றியதுதான் கேள்வி. ஆகவே, அதற்குத் தனிக் கேள்வி போடவும்.

Rural Engineering Survey

*80 Q.—THIRU N. K. PALANISAMY : Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(*a*) whether there is any proposal to launch a scheme of "Rural Engineering Surveys" which envisage collection of data of Agricultural Statistics; and

(*b*) if so, the details of the same?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : (அ) ஆம்.

(இ) விவர அறிக்கை@ பேரவைமுன் வைக்கப்பட்டுள்ளது.

திரு. என். கே. பழனிசாமி : சார், மொத்தம் எவ்வளவு தொகை ஒதுக்கப் பட்டது? இந்த வருஷம் எவ்வளவு ஒதுக்கப்பட்டிருக்கிறது ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இந்தத் திட்டத்திற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. Now it is called the Drought Prone Area Programme. Originally it was named as Special Rural Works Programme. இப்போது தர்மபுரி மாவட்டமும், இராமநாதபுரம் மாவட்டமும் சேர்க்கப்பட் டிருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருக்கிறது.

திரு. என். கே. பழனிசாமி: சார், இப்போது கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டம் ஒரு 'சீசனல் ஆக்டிவிட்டிஸ்' திட்டமாக இருக்கிறது. புரொடக்ஷன் பேசிசில் (Production oriented) இல்லை. அதனால் இந்தத் திட்டம் பிரயோஜனமாக இல்லை. ஆகவே, உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட திட்டமாக மாற்றி, ஆழ்குழாய்க் கிணறுகள், பாசன வசதி போன்ற திட்டங் களாக மாற்றிச் செயல்படுவதற்கு மத்திய அரசுக்கு இந்த அரசு சிபாரிசு செய்யுமா ?

@ 122-124-ம் பக்கங்களில் இணைப்பு I ஆக அச்சிடப்பட்டுள்ளது.